THE MORNING STAR.

Vol. 59.

Jaffna, Thursday 15th of June. 1899. No. 12

MIGHTROUSNESS EXALTERN A NATION BUT SIN IS A REPROACE TO ANY PEOPLE.

RECEIPTS FOR THE MORNING STAR,

Grugalla Mr. N. Chellappah 2.00
Pungertire Dr. Lawrence 1.25
Straits Statleuicuts Mr. J. V. Kandiah 1.05
Tangalla Mr. K. Aruhampalam 2.00
Telipally The Manigar, Notaries Tilliampalam and Sithambarapillai and Messrs S.
Kanapathipilai, S. Thurainppa, R.
Ambhapillai, D. N. Kelson and Paul
Sinuapodian 8.00

THE CEYLON STEAMSHIP Co. Ltd.

The Company's Steamer "Lady Gordon" is appointed to sail from Kankesanturai for Colombo Via Pt.

Psdro on noon of the following dates:

June 16th, and 30th.

The S S. Lady Havelock is appointed to sail from Kankesanturai for Colombo Via Paumban on the evening of the following dates:

June 13th, and 27th,

W. MATHER & SON, Agents

Messrs. William Mather and son beg to inti-mate to the public that in addition to the large and varied business they are doing, they have commenced to do general Auctioneering and Commission Agracy business at the spacious building lately occupied by the Jaffna Post Office.

Office
Articles of every description can be entrusted to them, in the shape of household furniture, horses, carriages, and all personal effects including jewellery &c. &c. They also undertake to negotiate sales of lands.

They have also to inform the public that well and ready made furniture of almost every description will be on view for sale at their premises from the lat of July and that orders for any attentices not in stock will be promptly and satisfactorily executed. They have secured the services of a number of skilfur carpenters.

For all further particulars, apply to William Mather and Son.

GIRL'S HIGH SCHOOL
VEMBADI
Culcutta Entrance 1900
The new class for the Calcutta Entrance Examination of 1900 is now formed. Students who wish to join are requested to apply forthwith,
In the 1899 examination the school secured one first and one second class out of three candidates,
George J, Trimmer
Manneer

Manager

AMERICAN CARRIAGE
One single and one double 'American carriage
for sale at Tillippallai, Good order. Terms moderate.

R. C. Hastings Atty, for T. S, Smith

ORDER NISI

ORDER NISI
In the District Court of Juffaa.

Testamentary | No. 982
In the Matter of the Estate of the late Nagamus, wife
of Tiruvilangam Sabapathy of Manippay, Deceand
Tiruvilankam Sabapathy of Manepay now, at General

Vs. Visaladehippillai, widow of Saravanamuttu of Ma-

1. Visafadchippillai, widow of Maravanamunia of nippay
2. Cathiravelu Gnanasekaram, Shroff, National Bank of India Limited, and
3. wife Neeladchy of Colombo and
4. Kanthar Tiruvilangam of Manippay. Respondents. This matter coming on for disposal before C Eardley Wilmot, Esquire, District Judge, on the 15th day of May 1889, in the presence of Mr. S. T. Arnold, Proctor on the part of the abovenamed Petitioner, and the adidavit of the Petitioner dated the 9th day of May, 1899, having been read: It is ordered that Letters of Administration to, the

estate of the late Nagamma, decessed, wife of the Petitioner, be issued to the Pelitioner as husband of the said doceased, unless the Respondents or any other persons shall on or before the 19th day of June, 1899, shew safficient cause to the satisfaction of this Court to the contrary. This 15th day of 1 Signed C. Eardley WILMOT, May 1899

ORDER NISI. In the District Court of Jaffaa,

Testamentary No. 987.

Testamonary No. 987.
Jurisdiction No. 987.
In the Matter of the Estate of the late Mutukumaru
Iragunadar of Tellippalni,
Deceased.
I. Iragunada Mudaliar Poothatampi of Tellipalni
Petifioner.

Iragunadar of Tellippalai,

1. Iragunada Mudaliar Poothatampi of Tellippalis
Petitioner.

7. Rajanayakam Tampoo of Mallagam
2. Appappilial Chellappah of Chunuagam
3. Appappilial Valuppiliai of Mallagam
4. Appappilial Valuppiliai of Mallagam
5. Appappilial Chionatampi of do
6. Kampathippilial Aklibaer and wife
7. Sankam of Punnalaikhadduvan
8. Kanagaratna Mudaliar Nayaratnam of Yaccaly
9. Kanagaratna Mudaliar Nayaratnam of Tellippaly
in Annradhapura
10. Kanagaratna Mudaliar Nayaratnam of Tellippaly
in Annradhapura
12. Arumigan Ponampahan and wife
13. Theywanyalily of Mallakam
14. Vallippiliy, widow of Sangarappiliy Mutaliar
Iramalingam of Mallagam
16. Simatangam widow of Kanagaratna Mudaliar of
Theywanyalily of Mallakam
17. Vallippiliy, widow Vayetesnathar Thamotharampilly
of Chunagam
18. Simatangam widow of Kanagaratna Mudaliar of
Tellippaly This matter of the Petition of the abovenamed deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate of the abovenamed
deceased Muttukantation to the estate decease of the State
My 1899 having been read it is declared that the Petitione is the uncle of the estate factive and is entitled to
live Letters of Administration to the estate of the said
litestate issuad to him unless the Respondents of and
other powers shall on or before the 3rd day of May 1894
show sufficient cause to the said facterite and is centited to
the contrary,
Signed the 22nd day of May 1894 the contrary,

Signed this 22nd day of May 1899 Signed C. Eardley Wilmot District Judge

Mocal & Meneral.

Post office Jatfan. The Gov. has purchased the old O. B. C. building on the Beach Read, and is fitting it up as Post and Telegraph offices for the town. We hope the rumanity is true that the new buildingfwill be soon occupied as a new Post office is a long felt want in Jaffan.

Sec. Student Volunteers. Mr. G. S. Eddy the Sec. of the student volunteer movement in India, is expected by the island steamer this evening. He will spend some days in working among the students of the Colleges, especially in St. John's and Jaffan Colleges. For the first day or two he will be in Thimpathai.

Calcutta University. The Indian Gazette for May 20th contains a list of all the successful candidates in the recent University examinations. In the Entrance examination the number who passed from each institution in Jaffan is as follows:—

Class I
Central College
Jaffna
Point Pedro High School
Central College Girls
Udavil Girls Central College
Jaffra "
St. John's "
Hindu "
Foint Pedro High SchoolGentral College Girls
Uduvil Girls Class III
Central College
Jaffaa
St. John's "
Hindn "
Victoria "
Point Pedro High School
Chundiculy Girls " " 18

Besides the above there were two private students' who

Beaides the above there were passed.

We most heartily congratulate the Girls schools. Of the O candidates who presented themselves, 5 passed.—2 in the 1st Class, Misses E. R. Mann and R. Williams; 2 in the 2nd Class, Misses E. R. Mann and M. Paul; and I in the 3rd Class, Miss, E. Henaman.

The Colleges for Boys obtained a fair percentage of

peaces with the exception of Jaffaa College which make a very disoreditable showing. We feel sure that this will not occur again. Three fourth of the passes in the whole island are from the Jaffaa peninsula.

In the F. A. examinations the passes were as follows. Class III.

Jaffna College Hindu "these was in the 2nd class,) Central College

The Jaffina College stands first in percentage of pass though not as high as last year.

In the B. A. Examination only 2 students went up and both-dwere from Jaffina College. One passed. A teacher from Central College, and one from the Hindu College also, obtained their B. A. Degree.

Tamil Dictionary. C. W. Cathiravaluppilly Esq. retired Magistrate, is very busy in editing and publishing a Tamil Dictionary. The work will be best of the kind yet printed and we trust he will be spared to witness the completion of the book. His well-known abilities as a Tamil scholar, will make the work extremely valuable.

Tiger A tiger, or cheetah has been doing misseniof at Mullative. One night he killed two calves and the next worfull grown cowe. The initialization are on the war, path Jaffina Railway. Mr. Macintosh the Engineer, is to visit Jaffina in connection with the railway through our paniaula, It is to be hoped that we shall soon see something definite commenced.

Gvoernment Agent. Mr. R. W. levers, our Govt. Agent and his lady have returned to Jaffina.

Jaffina Maulagar. Mr. Thampapillai Modr. was accorded a learly and enthusiastic welcome on his return from Kandy. May our latest Modaliyar live long to enjoy his little.

Missionaries. Rev. Mr. Robson has gone to Point Pedro and assumed duties.

Jaffint Muniagar. Mr. Thampapillai Modr. was accorded a basely and enulusiastic twelcome on his return from Kandy. May our latest Modaliyar live long to enjoy his little.

Missionaries. Rev. Mr. Robson has gone to Point Pedro and assumed duties.

Fiscal's Surveys. There has been false some mission assumed duties.

Fiscal's Surveys. There has been false some mission of the some many and the some mission deviated in the some servey. We understand that the following gentlemen have license to make Fiscal's Europeys. Mesers. A Kandiah, C. A Davide G. Carapathippillai, E. B. Hunt, K. Casinatar, M. Natlish, T. N. Sandrasagars, D. A. Tambish, A. Thiruchittampalam, and J. de Niese.

Murderous assants on a woman. On the 4th of this month at Christeru a years fellow of the Nalara caste, cut his own female cousin with a knife near about the throat. The injured woman is treated at the F. N. S. Hospital and the assistant was arrested on the 10th inst. and was remanded pending inquiry. Com.

The Nievallis stabbing case. On the 7th inst. the case against the three brothers who stabbed and beat the Christian was heard by the Dirtriol Judge. The three brothers were convicted and the first of them who used the knife was sentenged to two years hard labor and 15 lashes in addition to imprisonment. The other two accused were sent to two years each hard labor. Such axemplary punishment will we think put down crimewhich at this time we are afraid is prevailing to an alarming degree.

A New Native vessel. An enterprising Moor Merchant commonly known as "Satin Marakai;" launched his new vessel on the 4th inst. at Kankesanturai, This vessel is about 150 tons and it will be chiefly used to ply between Jaffma and the coast for the purpose of paddy trade.

A New Native vessel. An enterprising Moor Merchant commonly known as "Satin Marakai;" Inamched his new vessel on the 4th inst. at Kankesanturai, This vessel is about 150 tons and it will be chiefly used to ply between Jaffma and the coast for the purpose of paddy trade.

A New Natives wat

circuit and Dr. Evarts is attending to his duties at Jaffan.

Wedding. The eldest daughter of Mr. S. Tousaint Flanter was married on the 14th inst, to Mr. B. Geddest he yonges, son of Mr. Geddest who was Jone a fvery popular planter. We wish the partiesall happiness and the 13th inst. by Steamer, and is expected, to return within a few days with Mr. Telly of the firm of Messers. Telly and Whilly of England. Mr. Telly supplies all cloth goods direct from England to the "Gommercial Corporation" and the relation ship of the Jaffan and English Corporation as very healthy in the trade. Comparison and the relation ship of the Jaffan and English Corporation as very healthy in the trade. Comparison of this Comparison of the Compar

ioa people.

Bible Meetings. United Bible Meetings of the
Bible Meetings. United Bible Meetings of the
three Protestant Missions are being held in several places
in Jaffas according to a printed plan arranged by the
Section.

Society.

Sunday School Convention. A convention of Sunday school children is being held at Mellors this afternoon under the tengines of the Sunday school Union, Rev. D. Stickney and Sunday school for the most large that the sunday school for the sunday schools in Jaffus. Sunday schools in Jaffus.

ரீதி இராச்சியத்தாரை உயர்த்தும், பாவமோ எக்தச் சனங்களுக்கும் இகழ்ச்சி.

டுகம் புத்தகம்.]

யாழ்ப்பாணம், தஅககம் இல ஆனி மீ கடுக்க வியாழக்கிழமை.

செங்கியை கஉ

இலங்கைப் புகைக்கப்பற் கொம்பனி (லிமிற்றேட்)

"லேடிகேர்டன்" புகைச்சுப்பல பணைரும் தேதிகளில காங்கேசன் அறைவிலிருக்கு பருத் தித்துறைவழியாம் கொழும்புக்குப்போகனிரு க்கின்றது, 1899 இல் ஆளி மீ" 16 உ 30 " "லேடிகோடன்" புகைக்கப்பல் பின்வரும்

்டேலடி கவலக்" புகைக்கப்பல் பின்வருக்கே திகளில் காங்கேசன் அறையிலிருக்கு பாம்பன் வழியாய் கொழு ம்புக்குப்போகலிருக்கிறைகு. ஆனி மா 13 உ " 97 " 13 a. 27 "

W MATHER, & Son. Agents.

விளம்பாம்.

மீசாலே வடக்கிலிருக்கும் சின்னப்பு பெண் உள்ளி பீச்சில் படைக்கிலிருக்கும் சின்னபைபு பெண் அளளி ப்பின்னியாகிய கான் இந்தாந்சக்லருக்கும்றிலிப்பது. எனது புருஷண் வேலாயதர் சின் னப்புவும் எழும் சி தின்னரமா தம் தொடக்கம் வெவ்வேறுகப் பிரிந்திருப் பதால் அவர், காலும் கேரிக்ததாக என்றுடைய இத எங்களின்பேரில் கோட்டு, ஈடு, ஆஸ்லது உறுதி எழு தினுல் அவைகள் பெருதென்படியது கான் அறிவிக்கி நேன். இப்படிக்கு, சின்னப்பு பெண் வெள்ளிப்பின்னே, பீச்சுதே அவக்கள் இப்பு பெண் வெள்ளிப்பின்னே,

மீசாவே, வைகாசி 31, 1899.

விளம்பரம்.

விளம்பரம்.
இதன் கீழ்க்கையோப்பப்படி முருப்பவர்கள், முன்யா
ந்ப்பானத் தபாற்கர்தோராய்ப் பாவிக்கப்பட்டுவர்கு
கீட்டிலே, பிரசித்தவலிற்பனவுத்தொழில்கடப்பிக்க
அற்பாலேச் இதன் குறைக்கிற்கள் மேசை, கதிரை முதலி
ய கீட்டுத்தனாரடங்களும், குறிரைகள் வண்டிகளும், ககைகளும், வேறெவ்விதசாமான்களும் விற்பனவுகெ
யய்ப்பும். விற்பனவுக்குரியசாமான்கள் வைத்திருப் போர் இவர்களிட்டுபாப்புவித்தாற் குடியளவு உயாக் தவிலக்கு விற்றக்கொடுப்பார்கள்.
மேதும், அறுமாரிசு, மேகை, கதிரை, கடிக்கு, கவு க்கிமுதலிய மரச்சாமான்கள் மண்டை விலக்கு விற கப்படும். கைவகயில்வாதசாமான்கள் இதற்கென்று ஒழுவ்குசெய்யப்பட்டிருக்கும் தகுத்ததொழிலாளனை சுக்காண்டு கடியது வுடுக்கிரத்திற் செய்வித்துக்கொ சுக்காண்டு கடியது வுடுக்கிரத்திற் செய்வித்துக்கொ

க்கப்படும். இலங்கள், கீடுகள் விற்கவிரும்புவோர் இவர்களிட தன்கள், அவள் அறையை இரும் வேறவகையாகக் பிறும் தஞர்த்கில் சிருதிற அக்கொடுப்பார்கள். William Mather & Son. Auctioneers & Commission, Agents.

விளம்பரம்.

விளம்பாம்.
இத்தாற் சகறைமுறிய வேண்டிய இ கச்சாய்குடிக இத்தாற் சகறைமுறிய வேண்டிய இ கச்சாய்குடிக காமார் வேனுபெண் தண்டியை காக் அவ்தூர்குடிக்கின் மாமார் வேனுபெண் தண்டியை காக்கள் இவர்களின் மகள் பொன்னம் மாறைவை விவரகம்பண்ணி, ஒரே பின் இவரகிய வனது மக்கையில் மாதா வக்குனிய சங்கைகளா தனக்கியையும் வாய்ச்சொற்றேகும் எனது மக்கைவி நிலையும் உங்களில் முன் பிள்ளுகைப்பின் வைத்து இறந்து விட்டபடியாதும், குறித்ததன்டியைக்குக்கின் பஸ்வ குடங்களாய் மாகுட்டக்குணமுடையைவாகிருப்பதா நாம், அவவும், பின்னகளும் ஆண்டியுக்க குதைபாபரி ப்பிவிருப்பதாலும், குறித்த வேது மேயிவிகாகுக் செ நேருப்பதாலும், குறித்த வேது மேயிவேகையா தனங்களோயும் அழிக்கும் கேசக்கமாய்ப் பராஜீனப்ப குதி மன்னது பாரித்து அல்லது வேறுவகைகின் முதப்பட்ட எவ்வகைக் சாதனக்கரைக்கும் குறித்தக ண்டிகைகள்கள்கள் கடைமைகளில் பெறைய்பானியும் வைவென்றும், அவை, கள்வுக்குகள்களை நம், வெலியென்றும், அவை, கள்வச்சாதனங்கிலான்றம் இதன்மேல் அவவுடைய எவ்வகை மாதனக்களுக்கு ம் எனது அனுமதியின்றி யாதொரு சாதனமுஞ்செ ம் என்து அன்மதியின்றி யாதொரு சாதனமுஞ்செய் யச், செய்யிக்கப்படாதென்றா இத்தால் வெளிப்பமி

த கணைபதிப்பிள்ளே. கச்சாய், கஅக்க ம் ஆண்டு வைகாசி மாதம் உளதிகதி.

உதயதாாகை.

கஅக்கம் இல ஆனிம் கடுக்க.

பேண்களினுத்தரவாதம், Woman's Responsibility. "தாயைப்போலப் பிள்ளோ"

மிண் வியிருக்கு மஞ்சி இரு பெண்களுக்கிருக்கிய ண்டிய லட்சண க்கிள்யும், அவர்கள்மேற் பொறுத்த குறையைகள்யும்பற்றிச் சென்றைகள்கினையிற்றி அகக்க திகுறும். மாதாமாராய்ப் பெண்கள்மேற் தங்கிக தேருத்தரவாதமெற்பாளைவேன்பதை விப்போது சற்

தேசத்திலேயுள்ள வாலிபர் சிலர் கல்லொழுக்கம் கல்வியென்பனவில்லா தாராய் மூடகொமணிக்கும். தார்த்தரும், தன்மார்க்கருமாய்த் நிரிவதைக் காண்ப

வர்கள், சிலவேள்களில் வாய்புகைத்து, ஐமையோ! இவர்களின் தந்தைமானர நாமறிவேகமே, அவர்கின வ்வளவு கல்வியறிவுள்றைந்தவர்கள், எவ்வளவு பெரி யமனுஷர், எவ்வளவு தெய்வயத்தியுடையவர்கள், அ ப்படியற்குக் அவர்களின்பின்களான இற்பொலிபாக னிப்படியிருப்பத நார நாமை டுறிவன அசெய்ப்பது வறக்கம். அப்படி மயங்குபவர்கள் உலகப்பிரசித்த மானவோருக்கையைறுத்தவிடுகின்றனர். 'தாயை ப்போலப்பிகளின், நுக்குப்போகையூற் திற்றருப் பழ கோர்ப்படுபொறியன்டுறி பக்குவிகுகின்றனர். 'தாயை மோரிகளாயகைக்கு சிங்கின்றன. 'தாயைப்போ வமாரிகளாயகைக்கு சிங்கின்றன. 'தாயைப்போ லப்பிகளின்' பென்பது மப்படியான வெறிர சிற்றருப் பழ மொறிகளாயகைக்கு சிங்கின்றன. 'தாவைப்போகி வகர்களைக்கின்றன மப்படியான வெறுக்கும், மய்பாகிலே ஆகவே சின்வாகளிற குறுக்கம், பயடித்த தல்வையாதி மன்பிருதிவுமைக்கின்றன வேரைக்கிற பின்கள் தக. ஆகவையிருகிலிய சிலமேகிக்கிறையாம்கள் தகாகத்தன்கி முற்பு ஒர்காலத்திருக்குறையுகள்கள் தேக்கத்தன்கிறும் ஒர்களைக்குற்ற சென்கள் தேக்கத்கைக்கிரும், ஒர்களைத் திரைக்குக்கு யக்களோகிகளைத் சாலதிபடிக்குவத் இசாசதர்கிக்கிடி யக்கிலோகிகிகிற்களை திறப்பட்ட கேறோகி யக்கிலொருக்கில் அல்வை இய்வருக்கம் முறுவதுமத்கி யக்கிலொருக்கில் அல்வது இயரைக்கில் முறுவதைக்கி காயிகிலியகங்கிகிருக்குக்கு யன போன்னொடிப்பட்ட, "நாபினங்டின் பிறகாளக்கி யாக்லிகொழுக்கம் அல்ல இயேலழுக்கம் முழுவதமதி னதாவிலேபேதங்கிவிறுக்கின் ந″்தனக்க நினர். அவ கொளுமுறை மட்டம்தம்பேன் என்னும் மாதிசிரோம ணிமைப்பார்த்து, "பழையமாதிசியான கல்லிப்பலிற் இழுறை பிரமோக்கு ஒருள்ளதாய்க் கரணப்படவிலில் கிமுறை பிரபோச்சு மூன் எதாய்க் காணப்படஙில்க பே, சுணங்களுக்குத் தெருந்தயகையாய்க் கல்வியிறிவ பகடும் தொற்கு அவ்சியம் தேலையையுற்குப்பு தென்னா கு ஹ கிணீக்கிறீர்" எனக்கேட்டபொழுது, உடனே அ ம்மாது "தாய்மாபு தேலை" பெலை மதாகிமுழ்கு, இம், அக் தை நேடுகால்லிலே முழுப்பொருளு மடங்கியிருக்கின் தது, தம்பின்னேகினுக் சரியாய்ப்பமிற்றதறிக்கதாய் மாடு தேகைவு" பெனத் தமதன்னுக்கிடக்கையையும் செலிவிட்டனர்.

ந்து இடுகள்ளாகள் சிரு பாப்பப்பது தது துறை தே திரி பொடு தேவை பெயன் திறு தன்ன சீடிக்கையையும் வெளிவீட்டனர். பிள்ளோகு கைத்திற்பிறக்கும்போது தாயின்கு கண் களோறிஞ்சிரம் தேது தவங்களோரிமே புதிக்கின் தன் கைபேரையால் பூவராதிய பண்டிதர்களின் களு த்தி. அலிதப்படியால் பூவராதிய பண்டிதர்களின் களு த்தி. அலிதப்படியால் பூவராதிய பண்டிதர்களின் களு க்குரியாவெண்பது தெளியாய்தும் பிருக்காளின்பே த ங்கிறோக்கின் நடிதன்புதற்கையாயில்லும் பெள்ளோக்கு கரையாக்கு, பிருதியுமவர்களின் மாதாமாரிமேயே த ங்கிறிருக்கின் நடிதன்புதற்கையாயில்லு. பின்னோன் த தோயர்களின் மடியிலிருக்கு மருவேபொழியுக்கா லத்த அவர்களின் மடியிலிருக்கு மருவேபொழியுக்கா லத்த அவர்களின் மடியிலிருக்கு மருவேபோழியுக்கா லத்த அவர்களின் மடியிலிருக்கு மருவிக்கின்றன. பிருக்கு மாண்டுக்கும் முதிமோழிகளுமிறைக்யேகு பிகின்றன. பிருக்கு மாண்டுக்கும் முதிமோழிகளுமிறைக்யேகுகிக்கின்றன. பிருக்கு மோன்றும் பிரகாட்டிலிற்பூண்டகுள்கும் மருக்கின்றன. பிருக்கு படியாயாகின், பினிக்கான் தம் குறுக்குவியாம் அர்களர் கிலே மெல்லெனம் புதித்துகியேன் தாய்மாரின்குளு குணைக்களேயாம். பிதாவானவன் சிலியாறுக்கும் குடை நிக்க, மாதாவோ கண்டுக்கின் மாகுக்கும் காக்கியாக்கின் மாக்குக்கு பயனாகையார் பினிக்கான் அவளின் பான்குப்படிகள் கரப்படித் தனை மூன்மாத்தியாற் தோத்தன்கு பயனாகையார் பினிக்கான் அவளின் பான்குப்படிக்க கரியடித் தனை மூன்மாதியியாற் தோத்தன் பயனைக்கினிய பிருகிய கருக்கியாடில் கருக்குக்கின் மாக்கின் மாக்கின் மாக்கின் முக்கில் மாக்கின் மாக்கின் மாக்கின் முக்கின் மாக்கின் முக்கின் மாக்கின் முக்கின் மிரகும்பிருக்கின் மாக்கிலாளுக்கான முக்கின் முக்கின் முக்கில் மாக்கில் மாக்கில் மாக்கின் மாக்கில் மருக்கின் முக்கில் மாக்கின் மாக்கில் வருக்கின் மடிக்குக்கின்றேன் கடியாக்கில் கூறைப்பாகுக்கும் கண்டும். வளும் மாதாவேசாம். விகே ஆம்பொருந்தம் ஐகில் படிச்சிற்ச நிறப்பிகளில் நைகரான காலில்ட் என பயின் தன்றது. அவர் மிக இனப்பித சய்மாயிருக்கும் போன மனித் துப்போன, அவர மிக இனப்பித சய்மாயிருக்கும் போன மனித் துப்போன, அவர நடித சயரா மிகத் தரித்தி நிறப்பிரு மனித் துப்போன கண்டிய கரக கண்டு இவர்கி விடாவம்றி, கிறப்படிய இனிக்கிய அவர அண்ண வடிசனை கண்டிய மரது மன்றிற்ற புறு நிறிப்படு இனுவேக்ய அவர அண்ண கண்ணுவிற்ற இப்பு வே உலகத்த்த பெரியமான இனிகுறிற்ற இப்பு வே உலகத்தத் பெரியமான இனை குறிப்பியிருந்த கரக்கிய வாரிப்போர்க் குறைகளின்றம். இப்பு வே உலகத்த்த பெரியமான அடிதியன்ற முற்பான எரும்பிறேற் பனர் அன்றில் வாரிப்போர்க்கு கண்டுக்கியையடை தற்கு ஆவர்களின் மாதாமாரே கரதனை ராயிருந்தன சென்ற மன்றிய கைரியம் ஆயிருக்கு கண்டுக்கிய விகப்போலியன், உலக்கிய விறப்பு மானமாகியம் ஆயிருக்கிய விறப்பு கிறிப்புக்கும் கடியிருந்த கடியிருந்த கண்டுகளின்றில் தன்றிய கைரியம் ஆயிருக்கிய விறப்புக்கிய விறப்புக்கும் வடியிருந்திய விறைகர் அவர்களான தம் தாய்மாரிடத்திருக்கு பெறப்புக்கும் இப்புற்பன அவர்களான, அவர்களுக்கும் மற்றவர்க்கும் திறப்பத்தைத் தக்கியப்பாரிடித்திருக்கு மற்றன விறப்புக்கும் இப்பற்பத்திருக்கும் இவர்களான அம் தன்பிருக்குறிற்குக்கு விறப்புக்கும். இறைக்குறிற்கு கைத்திருக்கும் இருக்கும்றிற்கு கிறப்புக்குறிற்கு கைற்குறிற்கும் இரும்பிறிற்கும் இருக்கிய விரேக்கும் அனம் தன் தக்குயிருக்கிய விரேக்கும் தக்கியமாரிடித்தியிருக்கிய விருக்கும் தக்கியம் அம்பிருக்கும் தக்கியம் விறப்புக்கிய விருக்கும். அன்றுக்கிய விருக்கிய விருக்கும் கடியத்திய விருக்கும் இருக்கிய விருக்கிய விருகிய விருக்கிய விருக்கிய

நானிப்போது பூரணமாயு ஊருக்கு?" இனைக்க நினர். உலகத்திலேலியாருவனேக் கரிசன் பாய் எல்ல நியில் ச டத்து வதற்கு அவின்பபெற்ற தாய்க்கு மேற்பட்டார் குறுவருயில்லே, எல்லாவற்றிற்கும் மேலாய்ப் பினலோக ளின் சண்மார்க்கவளர் சிக்கும் ஆவிக்குரியவலார்ச்சிக் குமவர்களின் தாய்மாபோத்தாவரத்கான மிருக்கின் தனர். பிதா எவ்வளவுகெட்டவனுயிருந்தாதுஞ்சரி யே, தருபின் ஃபின் தாய் ான்னொழுக்கமும் படிபத்தி யுழுன் னவனே பாயின் அப்பின் இருக்கமும் படிபத்தி அழுன் எவனே பாயின் அப்பின் இருக்கமும் புருள்ளயனையாவின் அப்பின்னயுள் சண்மார்க்கணும் தெய்யையாழுள்ளவனுமாப்பருசன் சுழையாளியாட்டும், தமனான்றுடியும், உலகத்திலே யொருவர்களுக்கு கவரான்றுடியும், உலகத்திலே யொருவர்களுக்கு தியும் மனியாதையுமாறியாக தாய்குறுமாதிரம் பயயத் தியும் மனியாதையுமாறியாக தியும் இதியாக கையனும் கப்பன் எவ்வளவுகல்லவனுறினும் பின்னோகர்களை கும் கடியன் எவ்வளவுகல்லவனுறினும் பின்னாகர்களை செய் கடியன் கள்மேற்பொறுக்கு உத்தாவாகம் பெள்து பெளி த. பின்னேகள் கல்வியறிவும் கல்லெழுக்குமும் தெய்யையைக்கும் கடிய மாகியும் பவினும் நூலைதாரகரும் அவர்களின்கி டேயாகையால், ஃட்டுக்கதிபர்களான தாய்மாடோ பி கின்களின் சிவியத்துக்கிலுக்கார் பிகியவராகிண்றனர். அப்படியாடியின்றுதேக்கில் இடிக்குக்கும் அவருக்கு சுத்து ஸ்றிசீகனிற்குக்கில் இடிக்குக்கும் கடியத்துக்கும்

"எந்தேசப் பெண்கள் நீல்"

"எட்டுத்கப் பெண்கள் நில்" கல்விவிஷயத்திலே கம்மூர்ப்பெண்கள் படிப்படி யாய் முன்னேரிவருவதைக்காண்பது கமக்கு அளவி தக்சகீடுகடித்தைக் கொடுக்கின்றது. பேடின்றதை க்கும் முகவுரையாகுடர்தான்கியதும் கம்குருர்க் கவனி கைகளியொருதுகாரிலருதப்பட்ட தமாகுவோர் சிறு புத்தகல் கண்டோம். அதித் பெண்களின் விசேவும், கல்விக்கு, பாதிகிருத்தி, பினிகுவளர்ப்பு, சநேபக்க கிறுத்தியமேறைப் பலவிவுடியினர்கள் குருக்கிசெல்ல ல் விளங்களைத்திலென்றும் வணப்புவினங்கக் கூறப் பட்டிருக்கின்றன. சிசுவிவரகம், சிதனம் முதலியவ த்தின் செடுதிகள் தெளிவரைய்க்காட்டப்பட்டிருக்கின் தன. இதையாக்கியவர் உடுவிற்பெண்பாட்ட சலிவம்ல தாணப்பாகுகிகளின் சேருக்கைடிக்கு, அரசுட்டி யாரிடமிருக்கு உபாத்திமாருக்குரிய இரண்டாமவகு ப்புத் தாரகவப்பத்தாம் பெற்ற, இப்போது அப்பாட சரிவபீற்றுனே இவின்லிக்கும் சிறுக்குருக்கு அப்பாடுக்குருக் குறுவராவிருக்கும் மின், அன்னம்மா சினிக்கைகள், இக கண்கின் முன்னே இவின்லிக்கார் தலைப்பது நாடும் கணைகை முகு கள் "நாலைகை செய்யகடியே" என தும்கிஷ் சத்தில் இங்கிலிலிலார் ஆணிட்ப் சூழரமே முதியிருக்கின்றனர். இங்கிரு அண் பேபு ரத்கங்களும்வி சேஷ்மோய்ப் பெண்கள் வாரிக்கு ரெப்பு தலடை தற்க எனையியென்ப அலை அடிப்பிராயம். கொத்தாரிசுவி ன்மாளை முன்மாற்சில்ய மற்கிஞரும்பின்பற்றி முண் சேதியுக்தாலோவேன வாஞ்சிக்கின் மும்.

யாழ்ப்பாணம்

காலரிலே. — Weather. — முன்போலச் சேரழகம் மும்முரமாய்கிக்கின்றது. கார்றேல் இடைக்கிடைய னப்படும்மர்தாரம் பக்கில்வெய்யில் யொருமாறசா சுதிசெய்கின்றது. சர்வகலாசாலேப் பரீட்சை. — University

சிர்வகலாசாலேப் பரிட்சை. — University Results. — கற்குத்தாச்சர்வகலாசா இலின் டீ. ஏ. பி. ட்சையில் பாறப்பாணக் கற்றூரில்லிருக்கு சென்ற பெறையில் பாறப்பாணக் கற்றூரில்லிருக்கு சென்ற பெறையில் பாறத்திரையில் நடித்த தம்பிறே கபாரத்தியார்க்கையிற்பரிட்கைக்கு சிகைக் நாரி ஆக்கிய மர்களிலோருக்கு குறிய மர்களிலோருக்கு குறிய மர்களிலோருக்கு குறிய மர்களிலோருக்கு குறிய குறிய மர்களிலோருக்கு குறிய குறிய மர்களில் குறிய குறிய

குட்ட செய்பர்ட் சையில் பார்ப்படாக கை சல்லூரியிலி ருதோற்குக் குறர்கால் கரும், மத்தயகள் ஆரியாள் ஆரு குறும் கண் குறியாள் கரும், மத்தயகள் ஆரியாள் ஆரு குறும் கண் தோர் நிறுகு நிறுப், பருத்தித்துகைப் பன் விக்கடத்தார் நவருகு நிறுப், பருத்தித்துகைப் பன் விக்கடத்தார் நவருக்கு நிறும் குறியாகுர். பீரியோப்படிட்ட கைக்குக்கொன்ற பெண்களில் உடுவி நபன்னிக்கடத்திலிருந்த போன மிஸ். எஸ்தர்போன், மிஸ். யூனில் மான் எனது மிருயாரும், பேய்படிப், பெ ணபாடகா அமிலிருந்து சென்ற மிஸ். உவில்லியம்பை, கிஸ். போலி, எனபவர்களும், என்றுக்கு நிறிய படுக்கபாகும் குறை தோல், எனபவர்களும், சின்றுக்கு நிறிய படுக்கபாகும் கிஸ். கேலில்லியம்கும், முதல்வகுப்பீற்பரிட்குகிகளும் தேதைப்படாக சங்கத், மிகுறைவல்லையில் பெண்க கன் தன்றிடமான சங்கத், மிகுறைவல்லையில் படுகை கன் தன்றிடமான சங்கத், மிகுறைவல்லையில் படுகை கன் தனட்டிவிட்டனர்.

காட்டர் அம்மாள். --Mrs. Carter - good Gur சேன் போன்ன் கன நாரித்தில்லாரன கணம். போன் காட்டர் ஜெயரின் அரிய பாரியாராகிய மேரிதும்மான காட்டா ஐபான ஆராம பரிரியாரான்ய போயியும்மான சென்ற விபாழக்கிறாமை காலஞிக்குன்றனரைகளைக்கேன் விப்பிங்கை அதி தயாரத்தை கிணைப்பதாவிருக்கின்ற ஆ. இரண்டோப்பதங்களாற் தம் பரிரியாபோரி இன் கிகைத்திகள்ளவிருச்ச ஐயரமார்களுக்கிருக்குக் தாய ரத்திக்களையுகளைக்கில்இ. பின்றுமேல் முழங்காமம் பெரிடிவிழுந்தாற்போலாவிற்கு, கண்டிக்குளியிலே பெண்களுக்கு அங்கிலேயகள்விகற்பிக்கும் பாடசாலே க்கு இவலே தகிலையாயிருந்து நடத்திவந்தா, பெண் பில்கினகள்மேல் இவகாட்டிய அண்டையும் கரிச்சோபையும் பலர் சொலைச்செரல்லிப் புலம்பக் கண்டோம். இல்லறமாட்சிக்கு மதன் ஐக்கியசுந்தோவத் தக்கு மி வர்களோகல் முன்மாதிரியெனச் சிவித்தனரென்றறி கிகேர்யாயரும் கூறக்கேட்டோம். பாகுக்கையில் அர்களோ கல் முன்மாகிரியெனக் சிவித்தனரெனதுறி கிதோர்பாகமுற்க உறக்கேட்டோம். பிருதினைகமிலு ணடாகு காய்ச்சவிவருத்தமேம் நணகாரணமைபிற்று. தம் அரிய பிரினமாயைப் பிர்க்கு புலம்பும் காயக்கூடு மும் மாதாவையிறாக துகிக்கும் நிறபின்றுகள் மூக் தோயிம் காழும்றுதை எப்பப்பினின்றும். அடுத்தனாட் காயர்த்தாம் காலுமணி வடைநகிற் பிரேத்து கண்டிக்கு னிச்சவக்காவேகிறி செறிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் என்றுமுன்ன மிஷ்குரிமார், குருமார், துவரமக்கள், ப ண்ணியர்கள் தொளாய் வாத்து துகுமின்பையுமுத்தாபத் தையும் காட்டினர்.

காங்கேசன்றுறைப் புகைவீதி - Kangasanturai Railway.—இப்புடைவீதிக்குரிய ஒழுங்குகள் செய்யமாக புகைவீதிஇஞ்சினிர் மென். மெக்கிண்டுற செய்யுமாற புமைகத்திறு ஞிகிர் பெக், மெகிலிரை ஆ கிலதாட்க அக்குள் பாழ்ப்பானம் வருவார். இங்கி இ காங்கேசன் அறைவிலிருந்து ஆண்டிறவுக்குத் தெற்கே ஆறையைற்கு நார் கிறுவரன பரந்தன் வரைக்குஞ்சிக்க கிறுவரன் பரந்தன் வரைக்குஞ்சிக்க கிறுவரன் மைல், கிறிவரன் இருக்குறைய இரு மைல், கிறிவரன் இருக்கும் வருக்குறைய இருக்காகிலின் இங்கு குடியானவர்களிடத்திலிருந்து வரங்கப்பட கிலில், மேஸ். மெக்கின் குறைவரன் அறிவர்கள் திறிவருந்த வரங்கப்பட கிலில், மேஸ். மெக்கின் குறைவரன் அறிவர்கள் திறிவருந்த வரங்கப்பட கிலில், மேஸ். மெக்கின் கிறிவருந்த வரங்கள் தொக்கின் கிறிவருந்த வரங்கள், கொரும்பு என்று மிடங்கின், சிறிகிக்கச்சென்றவரன் மெல், ஐமேயக்கண் திறிகிக்கச்சென்றவரன் மெல், ஐமேயக்கண்கள் திறிகிக்கச்சென்றவரன் மெல், ஐமேயக்கண்கள் கிறிவருந்தில் கிறிவருக்குறைக்குறைக்குறைக்குறிவருக்குறைக்க

மிடங்களேத் தரிகிக்கச்சென்றவரான மெல். ஐவேவ சேண்ட ரும் பாரியாரும் மாழ்ப்பானம் வைத்திர்க்க னர். இரகணிவின் கெனைத்தை கிருத்தக்கவுக்கப்ப ட்ட மணியகாரன் மார் சண்டியிலிருந்த புறப்பட்டுக் கொழும்பாதிய விடங்களே புரதரிக்கு தக்கொண்டு இர ம்பி மத்தியிருட்பொர்க்கமாய்ச் கிறைம் கப்பல்மா எக்கம் கிறைமாய் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தனர். மு தனியார்ப்பட்டத்தோயி திரும்பிய தம்பாலான்றமை வ யகாரன் தமது கினேதெர்கற்றத்தவரால் மேளதான வரிகைகளுடன் வீட்டுக்களை நக்கப்பட்டனர். ஆக்ககோட்டையாகளும் யாழ்ப்பாணத் இல்ஸ்தோ சக்கப்பட்டத் தியோகத் இருப்பகளுமான மேன், இ. எம். கிண்கையாக வியல் குற்றவிகாரணக்காராக இ யயிக்கப்பட்டனரெனத் கேர்கிப்படுவது சக்தோஷ ம். அருந்தகியமனம்,

யமகப்பட்டனை என சன்ற படிப்படி சிரைக்கியமனம், டக்கர் கிறேயென் கிலகாட்களாலின்ப்படியம்போ தடக்கர் நடிப்பு அடமரசு எனச் கொணியல் சேர்களுக அய்வுத்தியோமைபார்க்கும்டக்தர்கக்கியா உதவினையத் இயராக சல் அதியோகம்பார்க்கும் ட ர் எவ்வேட்ஸ் வெளியாவைத் இயராக, அங்கிருக்கு

கு உத்துகையத்துமான தய்யு துடியாகப்பாள்கும் கத்திறையான ஆக்கும் இடியாக அக்கும்கு வரும்கிக்க திறையக்கு கிறையக்கும் உர்கள் முத்திலையும்.— A Christian School.—திதி ஸ்துமாக்கிய பிரடியில் திற்காக தெற்குமாகியியான பிருக்கியில் பெருக்கியில் மேதர் (Mr. William Mather) தமர்களை திறையக்கியம் மேதர் (Mr. கத்தினுரைப்புக்கப்பட்டி ஒக்கிற்றது. இச்சுகியில் தொடையக்கத்தினுரியிக்கப்பட்டி ஒக்கிற்றது. இச்சுகியில் தொடையக்கத்தினுரியிக்கியில் இந்த மாதம் 4 நித்தி இரா கடத்தியியியில் இந்த மாதம் 4 நித்தி இரா கடத்தியியியில் இந்த மாதம் 4 நித்தி இரா கடத்தியியில் இருக்கியில் விருக்கியியில் இயிக்கியியில் இருக்கியியில் இயிக்கியில் பெருக்கியியில் பிருக்கியியில் பிருக்கியியில் இயிக்கியில் பெருக்கியியில் இயிக்கியில் பெருக்கியியில் இயிக்கியில் பெருக்கியியில் இயிருக்கியியில் இயிற்கியில் இயிருக்கியில் இயி

இப்பெர்ப்பட்ட ஸ்தாபனர்கள் பெறவேன்டியது கேதைடங்கள் யாழ்ப்பானத்திறுண்டு. இவைகளுக் கதேசதிரைதமாக்கின் சவனித்தக் கைகிடமேண்டி யகாலிம் வக்துகிட்டது. கதேசகிரின்,உள்ககேண்டி பெறுக்கள், ஏழுப்புக்கள், தறப்புமிகுதி வேலோட்க சோர கொஞ்சம்.

சோ கொஞ்சம்.
பண்டு — Palay News — ம்றை தறை ஊரார்க் அடியம்பெரு அவரகு அம்படிக்கில் அடிய இடிக்க அரு வர்கள் கணத்தங்கிய பேசத்தையை சகோதான் Mr A. Backus இவ்விடம் Post Master ஆத் ஒருமா சத்திற்கு அமிட்டிக்காக வக்கிறக்கிறில் இரைய் மர்கள் தன்றைய் தன் கடமையிற் கறகு அப்புமன் வரும் என்னாலும் சேலிக்கப்படத்தக்க குணமுமுடையவர். இத்த மாசம் பதினுவால் தகதி A. த. Geddee அவரக்கும் விலாகம் கடக்க எத்தனமாயிருக்கிறது. கடியில் கியக்கில் அருக்காய்களை பெற்ற வருகிறிக்கும் விவாகம் கடக்க எத்தனமாயிருக்கிறது. கடியிலியில் அவதில் பசிக்கிற வருக்காய்களை பெற்ற வருக்காய்களை கோயாகள் கடிக்க கியக்கிற வருக்காய்களை கோயாகள் விறத்தியருறைக்காகத் தினைகோறும் பொலின் மூர்கள்—

வுற்று வருக்கைற்று. பெற்று கையில்ல நாறு அரிக் கணக்கள் கேய்பாகின்றுர்கள் உயித்தியருறைக்காகத் நி கைக்தோதும் போகின்றுர்கள் உயித்தியருடுகும்ப் யர் மானிப்பாயிலிருக்கும் டாக்குத்தர் அ. சின் எத்த ம்பி என்பவர். இவரோர் குணசிலன், இவர் கோயரா காணர்த் தன்னுயிர்போற் கவனித்து எங்குகள்றில் கம்வர்ச்சியுடன் அவர்களுக்குரிய அவுஷதங்கினர் கேம்வர்ச்சியுடன் அவர்களுக்குரிய அவுஷதங்கினர் கோயர்பட்ட கற்குண முடைய ஒருவரை கவண்டும்தார் எங்களுக்குக்கொ சித்ததைரின்ஷடம். இவனரப்பற்றி விமாதிபேசாரத வரிலர்.

இலங்கை.

மேல்மாகாண ஏசண்டர். — Agent of W. P. — மேல்மாகாண ஏசண்டராகிய மெஸ், எல்லில் அவர்க

ஞும் பாரியாரும் லீவில் இங்கிலர்தாசெல்ல, அவரு டைய இடத்தில் மெல். பவுலர் கியமனமாகீக் கட மை கைகியேற்றனர்.

முத்துச்சோதனே.-Pearl Inspection.-சலா பத்தக்கணித்தாப் உடமாகாணம் படமோகுமாகா ணக்களின் கடற்பகுக்களில் முத்தக்கிப்பெக்குண் டோவேனப் பரிசோதின் பண்ணிப்பார்த்த டொன் என் கத்பித்தான் ஆங்கு கிப்பிகளிலில் பென்றம் செ தை தடித்தான் ஆண்டு பெடிகள்ளனையான பெடும் நேற்றிடஞ் சென்றுவிட்டனவென்று ந் கூறுவின்ற னர். சதேரவின்னின் குழப்படியினு செயிய அவை கால்விடத்தில் திறைத்த வரைரமற் சிறைச்சேர்டி விட்டனவென்பது கத்பிற்தாளினேண்ணம். மேல் வரும் பலவருடங்களுக்கு முத்துக்குளிப்புக்கு இடமி

தல்வரும் பாளுக்கனும்.— Master & Stude nt.—கொழும்பில்வுள்ள அதி விசெய்த்து கண்றுள் கூறி விசெய்த்து கண்றுள் கூறி விசெய்த்து கண்றுள் கூறி விசெய்து கிடிய மன்றிக் கடைக்கிய முறிக்கியர் மானை ஆக்கும் பிரம்படி கொடித்து தன் அத்து பான்றிக்கட்கு கிடிய வன் கொடிய வரிக்கிய அவன் கொழும்புப் பொலிக்கிகோட்டினேன் வழக்குக் கொண்கியாய் பொழும்புப் பொலிக்கிகோட்டினேன் வழக்குக் கொண்கியோ மானுக்கு மானுக்கு மானுக்கு வரிய மானுக்க அதிக்கும் விளின்றும், வழக்கை விளக்கியா பயில்லியியனப் பினவின்றும், வழக்கை விளக்கியா பயில்லிலியனப் பினவின்றும், வழக்கை விளக்கியா விக்கியன் கிறிய விளக்கியன் கண்கியன் கண்டியன் கண்டிக்கியன் கண்கிய விக்கியன் கிறிய விக்கியன் கண்டிக்கியன் கண்கும் கண்கியன் கண்கும் கண்கியன் கண்கியன் கண்கும் கண்கும் கண்கியன் கண்கும் கண்கியன் கண்கும் கண்கிய கண்கிய கண்கிய கண்கிய கண்கிய கண்கும் கண்கிய கண்கள் கண்கும் கண்கிய கண்கிய கண்கிய கண்கிய கண்கிய கண்கள் கண்கும் கண்கும் கண்கிய கண்கிய கண்கிய கண்கள் கண்கள் கண்கள் கண்கிய கண்கள் கண்கியன் கண்கள் கண்கள தல்வரும் மாளுக்கனும். - Master & Stude

பினுங்கிறும் கொள்ளோகோட்ட இருப்பதாலகிருந்து வருள் கப்பல்களும் மறிமரைக்கப்படுமென அரசாட் இயார்வினம்பாம்பண்ணிலிருக்கின்றனர்.புக்கந்தைக்கு குமார் வளைப்பெரப்பைண்ணப்படுக்கின்றம். புக்கிறம் யாத்தினைரபோனு மேகம்தியர் நாற்றுக்கண்க்கான நக மேற்கெளிறும் போத்தில்களிறும் மக்கத்துப்பாரிசத்த த ணணீர் கொண்டுமக்து இலங்கையிலிறக்கப் பார்ந்து ம் அரசாட்கியார் அவற்றைப் பறிந்தக் உடலிறாறி குழுதிரிக்காவிறுள்ள அலெக்கத்ரியா பட்டினம் சேருவிறுள்ள கொல்கோல் என்றுபிடங்களிறுல் கொ என்னோகேப் தோற்றி அறிகரிக்கின்றது.

வடதேசம்.

அடுர் அரசன். — The Ameer. — ஆபுகாணில் தா னின் இரசுளுகிய அமிருக்கும் தற்கால இந்திய பிர தேகம் வருக்குமின் அடிக்கம் வர தமாந்போக்கும் அதனிருக்கின் நன், முன்னெருபோ தமில்லாத்சினே கத்தொண்டாட்ட பியர்களுக்கிடையிலிருக்கிறதாம்.

மெஸ். கூப்பர். — Dr. Cooper — சென்கோக்கி தின்த கல்லூரியின் செலிங்கால துகிரியரும் சிலகால த் தங்வருமாகிய கூப்பர் பண்டிதர் சொர்தலூர் கெ வின்றனர். பழப பழியமாணவர்கள் சேர்ரது வர் தஞோசார வாழ்த்தப் பத்திரம் வாசித்த வழிவிட் டறுப்பினர். இவரினித் திரும்பீவர மாட்டாசாம்

பிற தேசம்.

புற தேச்படை
புற தேச்படை
பிறான்கு.— France,— சிலவருடங்களாகப் பிரா க்கதேசத்திலே கடைபெறன் குழப்படிகளின் காச எக்கவிலான்ற நடித்தபின் என்றுஞ் சேளுவிரிலப் பந்திய வழக்கு. இவர் பிரான்சிய இருக்குவைப்பகுதி கிருக்கு அதிகுமாகன்களுடன்கு நடித்த இரக்கிய த கிருக்கு கர்கிலை நிறைப்படுக்கு கருக்தேசத்திலுள்ளார் யாரோ எருதி பிரான்சில் வ திரிகளான தேரமனியருக்கு அறிவித்தவிட்டணர். பிபடி இரசு அரேசான்கு கெயிக்கவிட்டனர். கடைபெற்றபோது, முறேபன்கையையே அப்படிக்கே கடைபெற்றபோது, மறைபன்கையையே அப்படிக்கே கடைபெற்றம் இரு கள்ளக்கும் கட்டுக்குக்கு அவர்கள் கடைபெடு நற்றிபோது, நடிறபங்களை பலிரே அப்படி சிக்க மதாரென்ற இலர் கள்ளச்சாட்சிகொல்ல, அவர் இரா கறிரேக்குற்றவள்லியனத்திர்க்கப்பட்டுக் தென்ன மிரிக்காவிறுள்ள காயெனபட்டினத்துக்கு மறியளாய் ஏற்றப்பட்டுக் கடுவுறுவருக்கும் தன், பாரிஸ்டட்டி எத்து ஆக்கியோனம் மரிமொருக்கு நான கோலாஎன்ப வர் இது ஆக்கியோனம் மரிமொருக்கு நான கோலாஎன்ப வர் இது திரையத்திரப்பெரு இரானுவக்கோட்டி, ஏ ரூத, அத்திரப்பைக்கும் இரானுவக்கும் நாரு ஆவு னரபும் தெக்கு வரித்தனர். ஆபினுந் சென்ற திருக் டோர் வருடங்களுக்கியை சிற படிப்படியாம் சிலை உ ண்டைகள் வெளிப்பட்ட சோன் கிறுக்கு எடி தன் டோர் வருடங்களுக்கியை சிற படிப்படியார்க்கில் கடி சிலைகள் வெளிப்பட்ட சோன் கிறுக்கும் இருக்காட்டிர் புமும் சக்களையும்க் காட்கிகின் வினக்கி, இரானுவ க்கேருக்கு இறியன் கும் வழக்கை யவர்கள் தாகே மகபடி மன்கத்தில் படி சிலப்பென்ன கும்மனுக்கு நீர்த்தனர். இப்போது டிறேப்பைக்குக்ட்டனர், என்ற ரக்கிகியன்பவருர் சிரும்பிவத்துக்ட்டனர், என்ற ரக்கிகியன்பவருர் சிரும்பிவத்துக்ட்டனர், என்ற ரக்கியைக்குகில் தன்னதாக்கும் இரும்புக்கு இரு இவர்க்கும் மற்படிக்குக்குக்கும் இருக்குக்குக்குக்கு விருக்கிக்கிக்கில் இரும்படிக்குக்காக்க என்றென்படின் மறைப்படிக்குக்கைக்கும் இருக்காக்க கிறக்கும் மற்படிக்குக்கைக்கும் இருக்குக்களைக்கும் கிறக்கும் மறைபடியும் பெருக்கு குறப்படிக்குக்காக்க கிறக்கும் மறைபடியும் கொள்ள இபோடும் காக்கி கிறக்கட்டின் மறைபடியில் கொள்ள இபோடும் காக்கி கிறக்கட்டுக்கின்றன் இருக்கின்றனர். இருக்கியாடும் காக்கி கிறக்கட்டுக்கின்றனர். இருக்கின்றனர். இருக்கிக்கிக்கில் கிறுக்கின்றனர். இதுக்கட்டுக்கைக்கும் குறிக்கிக்கில் படியாகிக்கில் கிறக்கட்டுக்கைக்கும் குறிக்கிக்கில் கிறைக்கும் கிறைக்குக்கில் கடியில் கிறைக்கும் கிறைக்கில் கிறைக்கும் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கிக்கில் கிறிக்கில் கிறிக்கிலைக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக்கில் கிறிக

த்தீர்த்துச் செல்கின் நடைபார் இநல்கு நாகாணங்களி தாள்ளாரே முதலாவதாயு பசரிக்குஞ் சலாக்கியப்பெ நநனர், இவரினுபசரிப்புக்காக இராசாங்க பொக்கிஷ சாங்யிலிகுந்தும் இலட்சக்களைக்கானபணல் கொடுக் கப்பட்டிருக்கின்றது.

கடிதம்.

தக்தையையுணரா மைந்தனுமுண்டா ? தீ 66 இதனையடினாரா என்ன சென்றி முன்றார்! ஒரு இன் தேரணிலின் கண்குமா சென்பிற்துப் பரரப் மான பீற்பாடு தானேகைவித்தாள்மூக சென்பிற்து சின் எதும் ததை அண்ணே தோ மர்சென் வருக்கு தபாதுமி மூப்பாது! இன்னியே, அவனைச்சா நட்பாற்றும் 'தறினி நதர்கு பீதுவகைப் தி தெண்டிப்பானன்றி வெறு அடேப டன்கையுள்ளவது பொழியாக அவிவும் என்றுவம்.பிறு ப்பான். "தக்கை சிசான்மிக்க மற்று பின்னே அரமைக் சிறக்க கோமிறுமின்னே," மென்மேறை மொழியுயிருப்ப முதார்கு மிகுமாம் இருக்கையும் பான் வழி வடு நிடிய்கையுள்ள வளும் பாலியாக் உலியையுள்ள வனும் பிரும்பட்டையுள்ள வனும் நிரும்பட்டையிரும்பனின். " இடிகை மென்மையுள்ள அமையக் திறத்த கொலிலும் வில்கி." பெண் வேறையிழியிரும்ப வர்களும் கட கையியடையர்களும் மாலிய நிரும்பட்ட வர்களும் கட கையியடையர்களும் மாலிய நிரும்பட்ட வர்களும் கட கையிய மன்றும் பிறும்பட்டுகள்கில் நிரும்பட்ட வர்களும் கடக்கையிய நிரும்பட்ட வர்களும் நிரும்பட்பட்ட வர்களும் நிரும்பட்ட வர்களும் நிரும்பட்ட வர்களும் நிரும்பட்ட வரக்கும் மறியிரும்பட்ட வரக்கும் மறியிரும்பட்ட வரக்கும்படி நிரும்பட்ட வரக்கும் மறியிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரும்படுக்கில் நிருக்கில் நிரிக்கில் நிருக்கில் நிருக்கில் நிருக்கில் நிரு

இல்லைம், மிருகலில் D. J. இன்னையா வெட்டுக்காட்டுத்தோட்டக் கணக்கப்பின்ன.

தமிழ்ப் பரிசுத்த வேதாகமம்.

யாழ்ப்பாணத்தக் கிகிஸ்தசமலிகளே,

கீங்கள் உங்கள் காலே மாலேப்பாவிப்புக்காக வை த்திருக்கும் சத்தியவேதமிருக்க பழையதாய்ப் பாவு ட்பிள்லாமல் வீணும் இருக்கும் தெய்ய ஹனாமெ பரி சுத்தவேதத்தைத் தரும்படி கேட்டின்றேம். கட்டுவி த்துக் கணசனத்துக்குக் கொடுக்கிறேம். ஆகிரம் புஸ் தகங்கள் தேவை. 334 பாகதைவிலே சமது பாரிசுத்த வேதமிருச்சிறதே. வித்துவான்கள் நாவாலும் பாவா வேகபிருக்கிறதே, வித்தவாகைகள் காயா அம் பாயா ஆம் தேவதிருவகளைக்கைக் குநிக்கின்றுர்களே. இந் கூறக்கு 500 வருஷங்களின்றுள்ளதே 550 ரூபாய்க் குக்கிடையாத நிவிவிய புஸ்தம் இப்போடு 75 முத மாக வாங்கமத்தஅம் பெருமுநிகயமாமே. தாக்க.டியவசெல்லாக் தருக. இந்தக் சத்தியதா நான்று ஆவிரம் அந்தாட் சிவங்கள் முக்கோவிக்கஇருக்கிறும். பகுமுபதான பகிகத்தவே நாகமத்தை அபாவிக்க பண்றுகள் தேவ அசோகமே. இந்தக்குத்துபாவிக்க பண்றுகள் தேவ அசிசோகமே.

இம்மனம், K. P. Joshua.

MRS. J. CARTER

MRS. J. CARTER

Mrs. Mary Carter, the wife of Rev. James Carter M. A. Principal of St John's College, was called to her eternal home on Thursdaylast the 8th inst at 7 o'clock pr m. Mrs. Carter had been suffering for some days with malarial fever but her case was not considered critical until within 24 hours of her death. Everything that could be done in the way of skillful medical attention and careful nursing was done. Her husband had had two attacks of fever earlier in the year, and the children also had been down with it. In fact the little boy had not completely recovered when she herself came down with it. It was thought the mother would soon recover until only a few hours before her "going home" The funeral was held at the "Nutshell" on Beach road at 5 o'clock Friday afternoon, and was very largely attended. Rev. H. Horsley read a few appropriate verses and Dr. T. B. Scott made a short prayer and then the remains were conveyed to the church at Chundiculy where Revels H. Horsley, G. Champion, and C. Handy officiated.

Mrs. Carter will be remembered in Jaffna as the first to stast an English High school for Girls. It was a long felt need in Jaffna among the Protestant missions and though an English Boarding schools existed the first regular organized school of this kind was started by Mrs. Carter. The Chundiculy English High school for Cirls has cause to cherisher name most kindly in remembrance of all that she has done for that in stitution. Mr and Mrs. Carter had been planning to leave Jaffna for England on furlough, in August next, and her removal by death within two or three months of their intended departure, makes the case all the sadder. Our sympathies are with Mr. Carter and the three little motherless children, one, only a few days old. May the God of all comfort sustain the bereaved husband, and grant him perfect peace.

ONE HUNDRED YEARS No. 8. 1869-1879.

(Contributed.)

No. 8. 1869—1879.

(Contributed.)

Of the decade under review Mr. Stock writes, As we approach our own times the decades become fuller of incident and fuller of vicissitude. If we take our stand twenty years ago in 1879, and look back over the preceding ten years, it seems as if we were surveying halfa century, so numerous and important are the events and so changed is the position at the end of the ten years from what it was at the beginning. The year 1873 indeed, marks a great dividing line between the Further Past; and the nearer Past. A wide gulf seems to separate 1869–72 from 1874-76. The former period an epoch of deep depression, the latter an epoch of expanding enterprise and hope.

In 1869 only six men and two women were sent out, and two men and one woman were taken up in India; and in 1870 nine men and no women were sent out, and one man was taken up in India; A re-inforcement of twentyone labourers in two years, the smallest since the Jubilee twenty years before. And yet in 1870 there was a deficit in the funds of £ 15,000, which proportionately to the total income, was much larger than any deficit we have had since. Seriously slarmed, the committee kept back even the few men ready to go out and ordered heavy retrenchments. And then the supply of men failed more than ever, In 1872 the total number of missionaries on the roll, 230, was actually twelve men less than seven years before; the Annual Report stated that not one University man had offered in the twelve months and that Islington College was only half full, twenty-three students against forty-six in 1864, and the committee added these monnful sentences. "The committee lawe to deplore a failing treasury and a scanty supply of candidates.........Will the English Church listen to God's voice. If not must not the candlestick he removed and its light quenched in darkness."

In 1873-5 came the real occupation of Japan When Ensor landed at Nagasaki on January 23rd 1869, American missionaries had been ten years in the country, doing good preparatory w

tern civilization, and in 1873 down came the old notices. Then both the S. P. G. and the C. M. S. went in and in the next year or two the C M. S placed Warren, Piper, Evington, Fyson, Dening and Maundrell at five of the treaty ports. The work was not rapid but as soon as the language had been learned and preaching chapels opened, converts began to be gathered about 120 by the end of the decade.

In 1875 the society added a new name to its Mission fields—Persia, Six years before, a Punjab missionary Robert Bruce who had worked with French in the Derajat, started after furlough to return to India a few weeks after French had gone out for the third time to start the Divinity school. But Bruce had leave to go via Persia to see what the openings there might be and to perfect himself in the language. Once there however it proved hard to get away. The Mohammedans were quite ready to converse on religious subjects; there was a rare opportunity to revise Henry Martyn's Persian New Testament the Armenians begged Bruce to open a school in the quarter of Ispahan Julfa in which they dwellt, and where he was sojourning; and in 1871 a terrible famine led him and Mrs. Bruce to fling themselves into the arduous work of relieving suffering—in doing which they dis-1871 a terrible famine led him and Mrs. Bruce to fling themselves into the arduous work of relieving suffering—in doing which they dispensed no less than 16,0002 remitted to them from England, Germany and India. The Tresult was a great increase of influence, and multiplied opportunities of preaching the Gospel; and when Bruce came to England in 1875 to report, the Society rejoiced to adopt a mission planted in the country of Cyrus and Nehemiah and Queen Esther.

Society rejoiced to adopt a mission planted in the country of Cyrus and Nehemiah and Queen Esther.

The greatest event of the decade and that which above all others signalized Henry Wright's Secretaryship, was the Mission to Uganda or, as it was originally called the Nyanza Expedition. On November 15th 1875 the Daily Telegraph contained Mr. Stanley's memorable letter from king Mtesa's capital, challenging Christendom to send a Mission to Uganda. Two days after that letter appeared £ 5,000 was anonymously offered to the Society to enable it to accept the challenge. Such an enterprise was not one to be undertaken lightly. The journey would be long and ardnous if successfully accomplished, the mission would be nearly a thousand miles from its base on the coast; how could regular communications be kept up? Would thot be a wiser policy to advance slowly from station to station, making each one sure before advancing further? Besides, what reliance could be placed upon Mtesa or for the matter of that upon Mr. Stanley and the Daily Telegraph? So reasoned many thoughtful men. Lord Lawrence among them. But Henry Wright reminded the Committee that such a project was no more than the Society had been communicating for five and 30 years; that at one end of a long chain of events was a C.M. S. missionary hearing of a great lake in the interior, and at the other end of it was an invitation to the C.M. S. toplant a mission upon its shores; if that was not providential leading what could be.

The small mustard seed cast into the ground 60 years ago has now grown to be a stately tree spreading out its branches to spread wider during the following twenty years which remain to be reviewed.

LAWLESSNESS.

LAWLESSNESS.

Much of this is due primarily to disobedience and cone it. Parents do not require that obedience from their children that is essential for the highest development of character. Children are not taught to obey, and having once learned that they can control their parents; they go on from bad to worse until they'themselves are disgraced, and their parents' hearts broken. Obedience to parental authority is a virtue that is fast disappearing, though one of the most important. If the child is not taught to obey, when be becomes a youth he will chafe under all authority. Morecver he who cannot obey, cannot command obedience. So it works disastrously both ways and brings in its train want and distress, and often crime. If parents could only realize what a terrible harvest this sowing of disobedience would produce in the near future, they would be more careful about the bringing up of their little ones. Along with this lack of obedience is the cultivation of self-conceit. As soon as a boy is old enough to learn a few words in English, he is told by his doting parents that such a clever little chap was never born, and that he is bound to astonish the, world some day. He must have a pair of trousers and be a little Durai. With trousers and jacket and cap he goes strutting along like a little bantam cock. Instead of checking this pride and conceit and bringing; if within reasonabe limits, his doting father chuckles over his boy's cleveness, and encourages rather than controls this exhibition of pride and conceit. What wonder that when he is ready to join an English school, he finds it difficult to believe that he is

not fitted for any class. He has not been brought up to have a modest opinion of his abilities. He thinks he should be promoted from class to class whether he passes the examination or not. His father insists upon it—perhaps blames the teacher for not appreciating the lad's wonderful intellect. When the boy fails in an examination he is greatly surprised, and inclined to blame the examiners for their stupidity in not passing him. So it goes, until at last he fails to find any one who bolieves in his abilities as a scholar, and then te turns his attention to loafing. Loating leads to a criminal waste of time and money, and finally may result in grosser crimes

Obedience to authority, and a modest opinion of self, are two things which will go a long way towards making a lad successful in life, and ultimately do away with much of the lawlessness that now exists.

CORRESPONDENCE

CORRESPONDENCE.

(Received too late for itsertion in the last issue Ed. M.S.)

A larger influential meeting was bedd this morning at 9

a. m. at the school-room next to the Navaly Church to

a. m. at the school-room next to the Navaly Church to

a. m. at the school-room next to the Navaly Church to

consider the festivability of opening a road cennecting the

villages of Manippay, Navaly and Kaddadai. Many

rendents of and land where in the said places were pre
sent. Mr. William Lymao, Teacher English High School

and landed proprietor, moved that Mr. William Mather,

Agent of the Ceylon Steamship Company Lide hauppoin
ed chairman of this meeting. This was seconded by Mr.

S. Swaminathar, landed proprietor. There being the object for

isection, Mr. Mather took the Chair and on the motion of

Rav. R. P. Bryant seconded by Mr. A. Case strippilly

landed proprietor, Mr. Alfresanti was appointed Secretary.

The Chairman explained to the meeting the object for

which it was convened setting forth the stifficulties and

inconvenience the public undergo in particular winter season.

He impressed them, with the fact that

inconvenience the public undergo in particular winter season.

He impressed them, with the fact that

inconvenience the public undergo in uniformation in the

daming the rainy months and pointed out that the Parith

of Manippay is rising in impertance and that there Parith

or Manippay is rising in impertance and that the Parith

readdents are men of business and officers employed ander

Jaffina. A roadway connecting the said village was

of the entrope of the first resolution, to write "That

this meeting is of opinion that the opening of machan
connecting the villages of Manippay, Navaly and Kandu
day is of the entroes timportance and, necessity. This re
solution was seconded by Mr. B. Tilliambalam, Conch
Proprietor and Merchant and on being put to the accenting

was carried unanimously of the following gen
lead and last a deputation consisting of the following gen
lead and last a de

WANIPPAY POST OFFICE.

We are glad to learn that Mr. J. M. Aramboo the, only son of Mr. S. Maruthacutty of Sandilippai has been appointed as Asst. Post Master of Manippay. We hope that his experience as Post Master in the Straits Settlements for about eight years, will secure him a better appointment in our midst.

FOREIGN NEWS.

FOREIGN NEWS.

Bypt. Plague has broken out in Alexandria. There are 8 cases recorded, four of them being Europeans. Chira. Plague is increasing in Hong Kong Straits Settlements. Plague is so bad in Penang that it has been declared an infected port.

Caroline Islands. Spair has wold the Caroline islands to Germany for £1,000,000 on condition that sha be allowed to retain a coaling station at each of the groups, to be defended by Germany in case of war.

France. One Estenhary has confessed that he was the guilty party in the Dreyfus case, and France has sent a warship to bring Dreyfus hack home from exile.

The new Invention. of wireless telegraphy was recently (ested in a way to show its practical utility. The Goodwin Sands light ship, off the English coasi, was ruin into by a teamer during a dense fog, and was in danger of sinking, when the crew sent a message without wires to the South Foreland lighthouse, 12 miles distant, and tags were immediately sent to this criber.

to the South Foreland lighthouse, 12 miles distant, and tugs were immediately sent to this roller.

Exports of American Manufactures. A Philadelphia firm recently took an order for 45 locomotives for India, and the same firm is already building locomotives on orders from England, Egypt and Russia. The bridge over the Albara, in the Sudan, is being put in place by a Philadelphia firm, and another bridge company in Pennsylvania has contract to build 25 steel railway bridges for the Russian Government on the eastern Chinese Ratl-road

Printed at the Press of Strong and Asbury Manippay Published by A. C. Mission and Thambyah Strong Cooks